[2004 பிப்ரவரி 10

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் *32*, திரு வெ. ஏழுமலை, மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர்.

32—

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி

***6362—திரு. வெ. ஏழுமலை:**

மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செஞ்சி தொகுதி, வல்லம் ஒன்றியம், மொடையூர் காலனியில், புதிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடங்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. செ. செம்மலை, கல்வித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) செஞ்சி தொகுதி, வல்லம் ஒன்றியத்திலுள்ள மொடையூர் காலனி என்பது ineligible habitation. அதாவது பள்ளி தொடங்க தகுதியில்லாத குடியிருப்பு என்பதால் அங்கே தொடக்கப் பள்ளி தொடங்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் 100 விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்ற முனைப்போடு செயல்பட்டு வருகிற மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு இப்படிப்பட்ட பள்ளி தொடங்க தகுதியில்லாத குடியிருப்புப் பகுதிகளிலும் Education Guarantee Scheme, அதாவது கல்வி உறுதியளிப்புத் திட்டம் என்ற அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 349 மையங்களைத் தொடங்குவதற்கு மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்த ஆண்டு உத்தரவிட்டிருக்கிறார்கள். இதுவரை 240 மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு

உறுப்பினருடைய வேண்டுகோளை ஏற்று அந்த மொடையூர் காலனியில் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவின்பேரில் இந்த ஆண்டே இன்னும் ஒரு சில தினங்களில் அந்த மையம் அங்கு அமைக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. வெ. ஏழுமலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு என் சார்பிலும், என் தொகுதி மக்கள் சார்பிலும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்து, மொடையூர் கிராமத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த கிராமப் பொது மக்கள் அனைவரும் ஒரு இலட்சம் ரூபாய் கட்டி உள்ளார்கள். இந்த ஆண்டு அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்படுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முறையான முன்மொழிவு அனுப்பப்பட்டு இருக்குமேயானால், அடுத்த கல்வியாண்டில் இது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 33, திரு. ஏ. பூவராகமூர்த்தி, மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர்.

33—

அரசு பல்தொழில் நுட்பப் பயிலகம்

***32863—திரு. ஏ. பூவராகமூர்த்தி:**

மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) அச்சரப்பாக்கம் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், அரசு பல்தொழில் நுட்பப் பயிலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன?

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS